

Total No. of Pages : 2

Register Number :

6663

Name of the Candidate :

M.Com. DEGREE EXAMINATION MAY 2014.

(FIRST YEAR)

520 — FINANCIAL MANAGEMENT

(Old Regulations)

(Common with M.Com. Computer Applications OR)

Time : Three hours

Maximum : 100 marks

PART A

Answer any FIVE questions.

(5 × 8 = 40)

All questions carries 8 marks.

1. What is Financial Management? What are its objectives?
2. How is the cost of debt calculated?
3. What are the main propositions of the traditional approach?
4. Define – 'Leverage'. Discuss the special features of operating leverage.
5. Discuss the advantages and disadvantages of raising funds by issuing shares of different types.
6. What is optimum dividend model? How is it prepared?
7. What steps would you take to improve the efficiency of Cash Management?
8. Explain the source of short term finance and its merits.

PART B

Answer any THREE questions.

(3 × 20 = 60)

All questions carry 20 marks.

9. What is Capital Asset pricing model? Explain its components.
10. Explain the different techniques of appraisal and its advantages.
11. Explain the determinants of capital structure.
12. Discuss the determinants of dividend policy decision and its parameters.
13. Discuss how the cash requirements for working capital is estimated?

தமிழாக்கம்

பகுதி அ

**எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க.
அனைத்து வினாக்களுக்கும் எட்டு மதிப்பெண்கள்.**

(5 × 8 = 40)

1. நிதிகள் மேலாண்மை என்றால் என்ன? அதன் நோக்கங்கள் யாவை?
2. கடன் பத்திரத்தின் அடக்க விலையை எவ்வாறு கணக்கிடலாம்?
3. மரபுவழி முறையின் முதன்மையான கருத்துகள் யாவை?
4. இலக்கணம் தருக – ‘நெம்புகை’. நிறும இயக்க நெம்புகையின் சிறப்பு குண நலன்களை விளக்குக.
5. பங்குமுதல் திரட்டுதலின் பல்வேறு வகைகளின் நன்மை தீமைகளை விளக்குக.
6. உத்தம பங்காதாய முன்வடிவம் என்றால் என்ன? அதனை எவ்வாறு தயாரிக்கலாம்?
7. ரொக்க மேலாண்மையின் திறமையை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் படிகள் யாவை?
8. குறுகிய கால நிதி கிடைக்க பெறுகின்ற வழியையும் அதன் நன்மைகளையும் விவரி.

பகுதி ஆ

**எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க.
அனைத்து வினாக்களுக்கும் இருபது மதிப்பெண்கள்.**

(3 × 20 = 60)

9. முதல் சொத்து விலையிடல் வடிவம் என்றால் என்ன? அதன் காரணிகளை விவரி.
10. தர மதிப்பீட்டின் பல்வேறு வகையான உத்திகளையும் அதன் நன்மைகளையும் விவரி.
11. மூலதன கட்டமைப்பை முடிவு செய்யும் காரணிகளை விவரி.
12. பங்காதாய கொள்கை முடிவின் காரணிகளையும் அதன் அளவுகோல்களையும் விளக்குக.
13. நடைமுறை முதலுக்கான ரொக்க தேவையை எவ்வாறு உத்தேச மதிப்பீடு செய்வாய் என்பதை விளக்குக.